

Elango Industries Limited

CIN No.L27104TN1989PLC017042 5, Ranganathan Garden, 15th Main Road Extension Anna Nagar, Chennai-600 040.

May 05, 2021

The BSE Limited Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Mumbai 400 001

Scrip Code: 513452

Dear Sir,

Subject: Newspaper publication of financial results

Please find enclosed a copy of the paper publication of audited financial results of our company for the quarter and year ended March 31, 2021 as approved by the Board of Directors in their meeting held on May 04, 2021 both in English and Tamil newspaper on May 05, 2021.

This is for your information and records.

Yours faithfully

For Elango Industries Limited

Roshini Selvakumar

Company Secretary

Tel: +91 44 4217 2116 Fax: +91 44 4217 2118

www.elangoindustries.com

chemical engineering, institute chair professor S Pushpavanam and

associate professor T Renganathan led the research, IIT Madras said

India-UK to increase maritime cooperation, defence ties

New Delhi, May 5: In a major move, India and the UK on Tuesday vowed to expand bilateral defence cooperation, including through vowed to expand bilateral defence cooperation, including through technology collaboration in developing combat aircraft and complex weapons, during a virtual summit between Prime Minister Narendra Modi and his British counterpart Boris Johnson. In the talks, the two sides also agreed to increase maritime co-

operation while India invited the UK's liaison officer to the Indian Navy's information fusion centre, a key facility that keeps a hawk-eyed vigil on developments and movement of ships in the Indian Ocean region.

"Both Prime Ministers agreed to deepen their defence and security cooperation through the India-UK defence and international security partnership framework and welcomed the

finalisation of the new logistics MoU, said a joint statement on Modi-Johnson talks.

It said the two leaders agreed that there is a promising new era ahead for India-UK collaboration on key military technologies including combat aircraft, maritime propulsion system and complex weapons, harmessing the strengths of Indian and British government laboratories

and academia.

The statement said such collaborations will help in delivering the next generation defence and security capabilities through co-development and co-production.

Joint Secretary in the Europe West division in the Ministry of External Affairs Sandeep Chakravorty said at a media briefing that the wo sides discussed co-development and co-production of military

hardware.

"They agreed to increase maritime co-operation, inviting the UK's Liaison Officer to India's information fusion centre, establishing an annual india-UK maritime dialogue and strengthening operational coordination," the statement said.
"During the deployment of the UK's Carrier Strike Group in the Indian Ocean Region in 2021, they agreed to hold joint exercises that will deepen cooperation in a region of critical strategic importance.

strategic importance to both countries," it said.

Chennai, May 5:
The All India Chess
Federation on Tuesday
launched the 'Checkmate
Covid Initiative' to help
the chess community
affected by the pandemin
The initiative was

The initiative was launched at an online event in the presence

sensor to detect pollutants Chennai, May 5: Researchers at the

Indian Institute of Technology-Madras and hailing from the United lecnnology-Madras and hailing from the United Kingdom have developed a paper-based sensor that can detect antimicrobial pollutants which induce antimicrobial resistance in vater hodies

water bodies.
According to IIT-M, the sensor works on a "see and tell" mechanism that makes it logistically effective for wide implementation.
Scientific communities were engaged in the study of antimicrobial resistance (AMR) and

of FIDE (World Chess Federation) president

rederation) president Arkady Dvorkovich, five-time

Viswanathan

rive-time world champion Viswanathan Anand, World Rapid Chess Champion Koneru Humpy, AICF president Sanjay Kapoor and secretary Bharat Singh

the water bodies were Council under the Indothe major source for the
dissemination and transfer
of AMR.
Underlining the need

TiT-M department of
chemical engineering,

IIT-M, UK develop paper-based

for periodic of antimicrob of antimicrobial pollutants in water bodies, antibiotic resistant genes was the key to assess the current

key to assess the current situation of Antimicrobial Resistance in the country. The research on developing the paperbased sensor to detect antimicrobial pollutants was funded by the department of science and technology in collaboration with the United Kingdom's Natural Environment Research

the chess community affected by COVID through financial aid, but also have a team of doctors that works round-

the-clock to provide the right assistance.

research, IIT Madras said in a release.
"Paper-based sensors offer an affordable platform for various point-of-care applications as they support fluid flow and are governed by capillary forces. This climinates the requirement of a pump-to-flow liquids;" Pushpavanam said.
"We have come up with a novel method for the fabrication of paper-based devices using a commercial laser printer," he added.

Some of the practical AICF initiative to help chess community fight COVID Chauhan.
The AICF said the idea is to not just help the chess community affected by COVID

he added.
Some of the practical applications of the sensors include -- environmental monitoring, food safety analysis and health care monitoring, the release said.

Double mutant coronavirus spreading in South India

New Delhi, May 5: The B.1.617 variant of the coronavirus, also known as the double mutant, is fast replacing the N440K variant in south India, scientists at the Centre for Cellular and Molecular Biology

and Molecular Biology (CCMB) said on Tuesday. Former CCMB director Rakesh Mishra said the double mutant is now a dominant variant in Karnataka, Andhra Pradesh and now

an exhaustive After an exhaustive analysis of 5,000 variants earlier this year, the CCMB had found that

New Delhi, May 5:
In a setback to
Mamata Banerjee led
Trinamool Congress
Party government
in West Bengal, the
Supreme Court on
Tuesday struck down
a law regulating
and promoting real
estate sector in the
State holding it to be
unconstitutional and
repugnant to Centre's
Real Estate (Regulation
and Development) Act

Real Estate (Regulation and Development) Act (RERA).

The top court said that by enacting West Bengal Housing Industry Regulation Act (WB-HIRA), 2017, what the legislature of the State

s attempted to achieve

is to set up its parallel legislation involving a

parallel regime'.

It said that the

It said that the State legislature has encroached upon the legislative authority of Parliament which has supremacy within the ambit of the subjects falling within the

other variants.

But B.1.617 is fast replacing N440K, including in Kerala, Divya Tej Sowpati, a scientist with the CCMB,

said. "Lineages with "Lineages with
NA40K are NOT
the dominant ones in
the second wave of
fCovid19inIndia. While
N440K was indeed a
mutation of concern in
South India during and
after the first wave,
current data shows that current data shows that it is essentially replaced by new VoCs such as #B1617 and #B117. "In KL, though not much data is available

on real estate sector

Concurrent List of the Seventh Schedule.

The top court also said a significant and even overwhelmingly large part of WB-HIRA overlaps with the provisions of RERA and some of these provisions have been lifted bodily, word for word and enacted into the State's law.

enacted into the State's law.

A bench of Justices D.Y. Chandrachud and M.R. Shah said, we have come to the conclusion that WB-HIRA is repugnant to the RERA, and is hence unconstitutional.

The bench said We also hold and declare that as a consequence of the said we have a so hold and declare that as a consequence of the said we have a so hold and declare that as a consequence of the said we have a so hold and declare that as a consequence of the said we have a so hold and declare that as a consequence of the said we have a so have a said when the said we have a said we have a said when the said we have a said we have a said when the said we have a said we have a said when the said we have a said we ha

that as a consequence of the declaration by this Court of the invalidity

of the provisions of WB-HIRA, there

of WB-HRA, there shall be no revival of the provisions of the WB 1993 Act (West

Bengal (Regulation of Promotion of Construction and

Transfer by Promoters)

genomes.in that B.1.1.7 is increasing at present, whereas N440K is wnereas N440K is present in <20% of the

"Also, it is important to remember that just because a variant behaves a certain way behaves a certain way in cell cultures (with no competition, and in controlled settings), it does not mean it will behave the same way in humans, or in a complicated pandemic scenario," Sowpati Sowpati

scenario, Sowpau tweeted.

The B.1.617 variant harbours 15 lineage defining mutations. B.1.617, initially termed N440K is spreading a much data is available B.1.617, initially termed lot more in the southern on GISAID, we can see as the double mutant, states compared to the from https://genescov2. has three new spike SC strikes down Bengal law

Act, 1993), since it would stand impliedly repealed upon the enactment of the RERA. The bench clarified

enactment of the RERA.
The bench clarified
that its striking down of
the provisions of WBHIRA in the present
judgment will not, in
any manner, revive the
WB 1993 Act, which
was repealed upon the
enactment of WB-HIRA
as it is repugnant to the
RERA.
In order to avoid
uncertainty and
disruption in respect
of actions taken in
the past, recourse to
the jurisdiction of this
Court under Article
142 is necessary.
Hence, in exercise of
the jurisdiction under
Article 142, we direct
that the striking down
of WB-HIRA will not
affect the registrations,
sanctions and

affect the registrations, sanctions and

sanctions and permissions previously granted under the legislation prior to the date of this judgment, the bench said.

Two mutations
E484Q and L452R - are in the area important for antibody-based neutralisation. The third mutation, P681R, allows the virus to enter cells a little better.

little better.
"When comparing the data from MH, in MH we can see that the increase in B.1.617 is seen in Feb rather than Mar 2021, and again we observe a reduction in proportion of lineages with N440K;" Sowpati tweeted.

NAME CHANGE JOY THOMAS THEKETHALA

omas, Date of 20.04.1983, Residing No.20A, Marian Home, Jai Nagar, Ayapakkam, Ambattur, Chennal – 600 077, shall henceforth be known as JOY THOMAS.

JOY THOMAS THEKETHALA

NAME CHANGE NAME CHÁNGE I, JENNERR MONICA, Wio: Despaik, Date of Biltr: 2.00,1 1997, Residing at Pto No.5, P2, K F. Flats, V G N Bioming Garden, Orchid Street, Mugalinákkam, Chennal – 600 125, shall henceforth be known as Jüven Name: JENNERM MONICA Sur Name: DEEPAK, JENNERM MONICA Sur Name: DEEPAK,

JENIFER MONICA

NAME CHANGE VK.DURGADEVI,
//o: Rajasekaran, Date
f Birth: 05.10.1960,
esiding at No.11/456,
st Floor, Veeramamunkar
treet, Mogappair East,
hennal – 600 037, shall henceforth be known as VALLAMMA KUPPURAC DURGADEVI.

V.K.DURGADEVI

NAME CHANGE

I, FAIZOON BEE SHAIKH ASLAM, Wo'Aslam, Date of Birth: 05.07.1979, Residing at No.582, Adham Garden, Samudram, Nallavanpalayam, Tiruvannamalai-66603, shall henceforth be known as FAIZOON BEE ASLAM.

FAIZOON BEE SHAIKH ASI AM

CLANGO INDUSTRIES LIMITED

(CIN: L2710TN1989PLC017042)
Regd. Office: No.5, Ranganathan Garden,15th Main Road Extension, Anna Nagar, Chennai -60004i
Website: elangoindustries.com E-mail: compliancebse@kaveripower.com

Website: elangoindustries.com E-mail: compliancebse@kaveripower.com
STATEMENT OF AUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR
THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2021

(RO IN LAKIN					
	Quarter ended			Year	ended
Particulars	31.03.2021 (Audited)	31.12.2020 (Unaudited)	31.03.2020 (Audited)	31.03.2021 (Audited)	31.03.2020 (Audited)
Total Income from Operations	17.57	18.68	15.00	36.25	15.43
Net Profit/Loss before Tax (before Exceptional Items)	(11.10)	16.57	11.23	5.47	3.78
Net Profit/Loss after Tax (after Exceptional items)	(12.30)	16.57	11.23	4.27	3.78
Total Comprehensive Income for the period (Compromising Profit for the period after tax and Other Comprehensive Income after tax)	(12.30)	16.57	11.23	4.27	3.78
Equity share capital (Face Value of Rs.10/- per Share)	382.16	382.16	382.16	382.16	382.16
Other equity (excluding Revaluation Reserve as shown in the Audited Balance Sheet of the Previous Year)	91.31	93.28	82.79	91.31	82.79
Earnings Per Share (before & after extraordinary items) of Rs.10 each- Basic and Diluted EPS (not annualised)	(0.32)	0.43	0.29	0.11	0.10

: The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchange under egulation 33 of the SEBI g Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

Place :Chennai Date : May 04, 2021

The full format of Financial Results are available on the Stock Exchange website namely www.bsr and on the Company's website www.elangoindustries.com The above results for the Quarter and year ended March 31, 2021 were reviewed and recommended by the uotif Committee and approved by the Board of Directors in their meeting held on May 04, 2021.

on behalf of the Board of Directors

For ELANGO INDUSTRIES LIMITED

Schi

S. ELANGOVAN MANAGING DIRECTOR

NAME CHANGE

NANTE ANJUM SHAIKH ASLAM, Date of Birth: 04.11.2006, Residing at Adham Garden, Samudram, Truvannamalal -606603, knowr

This is to notify the Public that My int Mr.Sureth Sriram \$/o.Selvarajan lost his Mother's Mr.S.Gowirapan S.Edvarajan Original Settlement de Bearing document No: 1053 of Fregistered before the S.R.O. at Mandur, lie he is in transit on 08.04.2021. All incent and Rascopable efforts to trace

LOST DOCUMENT NOTICE It is informed to the public that my Original Sale Deed Document of Kanchi Kamakodi Nagar, Extensior Phase-II, Plot No.384, Asoor Village, Walajabad, Kanchipuram Taluk, Document No.33/2003, S.No.31/20

any one find this Document, kindle

STEPHEN MICHAEL RAJ

LIGHEL

LIC HOUSING FINANCE LIMITED Harrington Chambers", No.30/1A, Block-Abdul Razack 1st Street, Saidapet. Chennai - 600 015

DEMAND NOTICE

1) MS GEETHA C, NO 2/84 MARIAMMAN KOI PATTABIRAM, THIRUMANAM VILLAGE, CHENNAI 600072 .C, AMMAN KOIL STREET,

Dear Madam,
DEMAND NOTICE UNDER SEC 13 (2) OF SECURITISATION &
RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT
OF SECURITY INTEREST ACT, 2002
As you are even, the Company had sanctioned a Housing Loan to you
and issued the loan offer letter dated 230/972016, mentioning the lemms
and condition of the loan, which was also accepted by you as per
details given below:

details given below:

(II) Loan Account No.: 511700000579

(II) Amount disbursed: Re. 28,67,000.00/As a security for the repsyment of the said toan to Mrs. LIC HOUSING
FIRANCE LIMITED, both of you executed the necessary loan documents
and Agreed to create Micrigage by deposit of tiple deeds over the property
detailed herein below and.-

ALL THAT PIECE AND PARCEL OF LAND AND BUILDING AT PLOT NO 1-0.8 (NORTHERN SIDE), IN MUNIAMMAL STREET/YELLANUR, WADDIWTHLAND MASSURING 1425 SOFT OUT OF TOTAL EXTENT 227 SOFT WITH BUILDING THEREON MEASURING 7-14 SOFT AS PER APPROVED DRAWING, COMPRISED IN 10.10 SURVEY NO 3514,8 SUB DIVISION SURVEY NUMBER 3514A2, SITUATED IN NO 13,8 DOUNDED ON THE NORTH BY VACCANT LAND, SOUTH BY REMAINING PORTION OF PLOT NO 10, EAST BY MUNIYAMMAL STREET AND WEST BY PLOT NO 10 AND RAMANAN STREET IN VELLANUR VILLAGE, AWBATTUR TALLKT THRUVALLUR DISTRICT WITH IN THE REGISTRATION DISTRICT OF CHENNAI SOUTH AND SUB REGISTRATION DISTRICT OF CHENNAI SOUTH AND SUB REGISTRATION DISTRICT OF AVADI.

Herein after referred to as "the secured asset"

The loan availed by you is payable with interest at the rate of 9.90 % pe annum with Monthly Rests. You have also agreed to pay additiona interest, as applicable from time to time, in case you have committee gularities/defaults in repayment of the loan. As agreed upon, you are to pay the additional interest.

We regret to note that you have committed defaults in the repayment of oan and committed serious irregularities in the repayment of Equated donthly Installments and as on today your toan is classified under

As on dale, you are liable to pay an amount of Rs.27,20,573.56!-(Rupees TWENTY SEVEN LAKHS TWENTY THOUSAND FIVE HUNDRED AND SEVENTY THREE AND PAISE FIFTY SIX ONLY)

As a security for the repayment of the loan to Ms.LIC HOUSING FINANCE LTD you have created an equitable mortgage by deposit of the following

Nature of Document	Executed By	In favour of	Doc No / Year	
SALE DEED	HR.S.GOPIRAJ REP BY POA HR.J XAVIER STEPHEN SINGH	NS GEETHA C	1456/2017	
MODT	MS GEETHA C	M/s LIC HOUSING FINANCE LTD.,	1457/2017	

We hereby call upon you jointly and severally to pay the aforesald amount of Rs.27.20,573.564. Within 60 days from the date of this notice along with future interest at contractual rate from 2804/2021 till date of payment, failing which the company shall take over the possession of securad asset mortgaged to us under the power conferred under The Securitisations Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and pursuant to notification by Government of India and notified in Extra-Ordinary gazette dated 10.11.2003 wherein the LC HOUSING FINANCE ITD is empowered to take possession of the secured assets indicating the right to transfer by way of lease, assignment of sale, take over the management of the issued assets, appoint any person to manage the secured asset in back to any of the secured assets from you and from whom any money is due or may become due to you and to pay the same to the LC Housing Finance Ltd. for adjusting lowerds the loan account.

In terms of sec.13(13) of the Act, you are prohibited from transferring either by way of sale, lease or otherwise any of the secured assets without prior consent of the LIC Housing Finance Ltd.

sale of property is not sufficient to satisfy the claim made in this Notice LIC Housing Finance Ltd. is entitled to recover the balance from you

Date: 28.04.2021

LIC Housing Finance Ltd

LIGHEL

LIC HOUSING FINANCE LIMITED

"Harrington Chambers", No.30/1A, Block-C, Abdul Razack 1st Street, Saldanet, Chennal - 600 015

DEMAND NOTICE

1) Ms. SUNITHA KAMAL JALA Flat No.2 FIRST FLOOR, M BLOCK 18,0HM SAKTHI NAGAR, VANAGARAM, CHENNAI - 600058

DIMAND NOTICE UNDER SEC 13 (2) OF SECURITISATION & RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ACT, SOME ASSETS AND ENFORCEMENT OF ASSETS AND ENFORCEMENT OF ASSETS AND ENFORCEMENT AS YOU are aware, the Company had sanctioned a Housing Loan to you and issued the loan offer letter daded 24/09/2013 mentioning the terms and conditions of the loan, which was also accepted by First of you as per dealts given below:

(i) Loan Account No. :- 511400000127 (ii) Amount disbursed :- Rs. 57, 00,000,00

(ii) Amount disbursed: - Rs. 57,00,000.00 As a security for the responent of the said oan to M/s. LIC HOUSING FINANCE LIMITED, both of you executed the necessary loan documents and Agreed to create Modegage by deposit of title deeds over the property detailed hereit below and.-

BIOLOGIPORE DI CREATE MOTOGRAPE DE POPOPORTO CIGIDAD CONTROLOGRAPIO.

JALL THAT PIECE AND PARCEL VACANT LAND SITUATED AT NO 72 VANAGARAM VILLAGE, ANBATTUR TALUY, TRUVALLUR DISTRICT, BEARING P.LOT NO 14. IN CHIDA PLANNING PERMIT NO 75392, R.C. NO. 3907201010, ADTED 0308207010 MEASURING ABOUT 3105 SQ.FT. AND BELARING PLOT NO 18 IN CMDA PLANNING PERMIT NO 75393, R.C. NO. 3907201043, DATED 03082010 MEASURING ABOUT 3105 SQ.FT. WITH FLAT NO 2, MHELOCK, PERMIT NO 75393, R.C. NO. 3907201043, DATED 03082010 MEASURING ABOUT 3105 SQ.FT. WITH FLAT NO 2, MHELOCK, PERMIT NO 7393, R.C. NO. 3907201043, DATED NA REAL 2744 SQ.FT. OM SAKTHI NAGAR, COMPRISED IN SIVEY NO 10070 BERGE BOUNDED ON THE PLOT NO. 14. NORTH BY-PLOT NO 74 AND 75 OM SAKTHI NAGAR, SOUTH BY-PLOT NO.18, EAST BY REMAINING LAND OF VENDOR AND WEST BY 39 FEET ROAD AND PLOT NO 18: NORTH BY-PLOT NO.14, SOUTH BY LAND BELOKINGT ON THE YEARD STATE STREET STATE STATE STATE STREET STATE STATE SUB-REGISTRATION DISTRICT OF SOUTH CHEMNAL.

We regret to note that you have committed defaults in the repayment of loan and committed serious irregularities in the repayment of Equate Monthly Installments and as on today your loan is classified under NP/(FuP: 10/12/2019).

As on date, you are liable to pay an amount of Rs 58, 37,461.17 (FIFTY EIGHT LAKHS THIRTY SEVEN THOUSAND FOUR HUNDRED AND SIXTY ONE PAISE SEVENTEEN ONLY)

As a security for the repayment of the loan to M/s.LIC HOUSING FINANCE LTD you have created an equitable mortgage by deposit of the following

Nature of Document	Executed By	In favour of	No / Year
UNREGISTER SALE CUM CONSTRUCTION AGREEMENT	MR. NAIYER SULTAN	MS. SUNITHA KAMAL	26/08/2013
SALE DEED	MR, NAIYER SULTAN	MS. SUNITHA KAMAL	11050/2013

We hereby call upon you jointly and severally to pay the aforesaid amount of Rs. 58,37,461.17 Within 60 days from the date of this notice along with future interest at contractual rate from 29.04.2017 Illi date of payment, falling which the company shalt take over the possession of secured asset mortgaged to us under the power conferred under The Securitisation & Reconstruction of Financial Assets and Enforcement of Security interest Act, 2002 and pursuant brooffication by Government of India and notified in Extra-Ordinary gazette dated 10.11.2003 wherein the LIC HOUSING FINANCE LTD is empowered to take possession of the secured assets including the right to transfer by way of lease, assignment of sale, take over the management of the secured asset land is take over and require by motion is manage the secured asset late is take over and require by motion is manage to secured asset land any of the secured assets from you and from whom any money is due or may become due to you and to pay the same to the LIC Housing Finance Ltd. for adjusting towards the loss ascount.

In terms of sec.13(13) of the Act, you are prohibited from transferring either by way of sale, lease or otherwise any of the secured asset without prior consent of the LIC Housing Finance Ltd.

You may also take notice that in case the amount realized through sale of property is not sufficient to satisfy the claim made in this Notice, LIC Housing Finance Ltd. is entitled to recover the balance from you personally as per law.

Also take notice that all the expenditure incurred in taking posse and sale of the secured asset shall have to be borne by you only

Authorised Officer LIC Housing Finance Ltd

மெட்ரோ ரெயிலில் நாளை முதல் 50 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி

சென்னை, பே. 5 பயணிகள் அமர்ந்து பயணிக்க மட்ரோ ரெமிலில் 50 அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நீத இருக்கைகளில் மட்டும் இந்த நடைமுறை நாளை முதல் நிறித்து பயணிக்க 205(த்த வரை அமலில் இருக்கும் நிறித்து பயணிக்க 205(த்த வரை அமலில் இருக்கும் நிறித்துள்ளது. பிறித்துள்ளது. இந்த முறிய நிறிவனம் அறிவித்துள்ளது. இந்த முறிய மானிகள் மெட்ரோ ரெமில் களில் நிறுவனம் இறித்துள்ளது. இந்த முறிய மானிகள் மெட்ரோ ரெமில்களில் நிறுவனம் குறிக்கியப்ட்டுள்ள எக்ஸ் இடைவெளியுடன் அமற்று பயணிக்க மெட்ரோ ரெமில்களில் இருள்ள நேர்ம் திறித்து இடைவெளியுடன் அமற்று பயணிக்கு முறை நடிம் திறித்துள்ளது. இந்த மெட்ரோ ரெமில்களில் நின்றபடி, மூறிவித்துள்ளது. இந்த பயணிக் செய்ய அனுமதிக்கப்படம் அனுமதிக்கப்பட கட்டுப்பாடுகள் தமிழக மெட்ரோ ரெமில்களில் நின்றபடி, மகட்டுப்பாடுகள் மேட்கே மட்டாரிகள். சதவீத இருக்கைகளைல் மட்டும் பயணிக்கர் மட்டும் பெட்றோ செய்ய வடுக்க அறும்திக்கப்படு வரிகள் கால் மற்றும் பயணிக்கர் மட்றிறில் திறுவனம் இருக்கும் மற்றும் பயணிகள் கால்று விடும்றில் திறுவனம் இருவிலித்துள்ளது. இத்த பழிய தம்பிறில் திறுவனம் அடிதல் கட்டுப்படுகள் முதல் வருகிறது. தமிழக்குற்ற இடைவெளியும் அமற்றும் பயணிகள் மெட்றோ ரொலில் கால்ல் அமறும்த்து வருகிறது. அமற்றில் கால்றும் பயணிகள் மெட்றோ ரொலில் கால்றித்து காறு தமிழக்கு இடைவெளியும் அமற்றும் பயணிகள் மற்றும், படிதிய கட்டுப்பாடுகள் மேட் கேர்க்கு முதல் மே வந்தேற் அறை அமல்படுத்தப்படவுள்ளது. இதல் மெட்றிறில் வட்டும் பயணிகள் மெட்றோ செல்ல கேர்க்கும் வருக்கு முதல் மெட்றோ மெட்றோ நெலில் கேருக்கும் மட்டும் மெட்றோ செல்ல மட்றும் மெட்றோ செல்ல மட்றும் மெட்றோ செல்ல கேரில் கேரில் கால்றில் மட்டும் பயணிகள் மெட்றோ செல்ல கேரில் மட்டும்ற மெட்றோ செல்ல கேரில் மட்டும் பயணிகள் மெட்றில் மட்றும் மெட்றோ செல்ல கேரில் மட்றில் மட்டும் பயணிகள் பயணிக்க அனுமறிக்கப்படுவார்கள் மட்றில் கேரில் மட்டும்ற மடிக்கும் மட்றில் கேரில் மட்றில் கேரில்கள் கிரும் மற்றும் வடிக்கும்றில் கைரில் மட்டும் மயணிகள் மட்றில் கேரில் கேரில் கேரில் கடில் மட்டும்ற மட்றில் கால்லக் கண்டிய் மட்றில் கடில் மட்றில் கண்றும் மட்றில் கேரில் கேரில் கடில் மட்றில் கடில் கடில் மட்றில் கண்றும் மட்றில் கண்றும் மட்றில் கண்றும் மட்றில் கண்றில் கடில் கண்றில் கடில் கண்டியில் கடில் கண்றில் கடில் கண்றில் கடில் கண்றில் கடில் கட்டில் கடில் கண்ணியில் கடில் கடில் கடில் கடில் கடில் கடில் கண்ணியில் கடில் கடில் கடில் கண்ணியில் கடில் கடில் கடில் கடில் கடில் கடில் கண்ணியில் கடில் கடில் கண்ணியில் கடில் கடில் கடில் கடில் கடில் கடில் கண்ணியில் கடில் கடில் கடில் கண்ணியில் கடில் கடில் கடில் கடில் கடில் கடில் கடில் கடில் கண்ணியில் கடில் கண்ணியில் கடில் கடில்

அறையிலிருந்து கண்காணிப்பு கேமரா மூலமாக, அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் தனிமனித

கமிழக சட்டசபை தேர்தல் முடிவு பற்றிய அறிவிப்பாணை: கவர்னரிடம் கலைமை தேர்தல் அதிகாரி வழங்கினார்

சென்ற படுக்கு தமிழக்கு கடிக்கு முடிக்கப்பட்டுள்ளது. தேர்த்துக்கான முடிவுகள்

அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. கவர்ணர் மாளிகையில் கவர்ணர் முடித்ததந்கான விவுரங்கள் இந்திடுமை இதற்குல் அடுகாறி இந்திடம் இந்தல் அடுகாறி இந்திடம் இந்தல் அடுகாறி இந்து வழங்கினர். இதன் அடிப்படையில் ஆணையத்துக்கு சந்திப்பின் போது கூடுதல் மூத்தன் நடத்தி வி.ராஜரராமல், இணை அடுகாறி முடிக்கப்பட்டது. இந்த அடுகாறிவிக்கை வெளியிடப்பட்டது. செயலர் ஆனந்த்ராவ் வி.ட அறிவிக்கையை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழகத்தில் நேற்று 21,228 பேருக்கு கொரோனா

செர்பு பாசா மந்து

கெள்னையில் கள்ளிசந்தையில் 'நெட்கெக்கி' 'மருக்கு ஆ.20
ஆயிரத்துக்கு கிற்பனை செய்த கின்ன கிற்பனை டாக்டர் மற்றும் அவருக்கு உடத்தையாக இருந்த மருந்து உள்றியரும் கைது செய்துக்கும் கொரோனா தொற்றால் நுறையிரல் 50 சதகித்திக்கு மேல் பாடுக்கப்படும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருத்தாக 'ரெம்பெக்கி' பயன்படுத்தப்படுக்கிறது எனவே அந்த மருந்துக்கு குடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை கிற்பாக்கள் வாங்கி செல்றும் நடக்கள் வாங்கி செல்றும் கடின்னான குழல் உள்ளது. தெருக்கதுயான தேருக்கத் காகுகிற கேன்னை கிற்பாக்கள் மருக்குக்குமாக பேயல்படுத்தியில் கு.1,568க்கு விற்பப்படும் இந்த மருக்கு இரையாக கூற்பக்கள் வாங்கி செல்றும் தடினமான குழல் உள்ளது. தெருக்கதுயான தேருக்கதுதங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சென்னையில் சேரும்படுகியில் மரும்படுக்கு கொண்டு, சென்னையில் செல்வனையில் செல்வனையில் செல்வனையில் செல்வனையில் செல்வனையில் செல்வனையில் மரும்படுக்கு கொண்டு பல்கம் சூற்பத் பல்கம் தடின் மறுக்கு கண்கள் மறில் மனுக்கை கள்ளாக்குக்குவில் அதிக

தம்ழுகத்தில் நேற்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா பாறிப்பு உறுக்கு கொரோனா பாறிப்பு உறுக்குறிப்பில் கூறிப்பட்டியில் கொற்பாக காதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆகிகபட்டக்களிலும் தேற்று புதிதாக கூறப்பட்டிறிய திறிய புதிதாக கூறப்பட்டத்து 34 ஆயிரத்து 141 முக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12,150 ஆறிகத்தம் 21 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் வெளியாறிலங்களில் பேறுக்கு கொரணா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரிய கோத்து 30 ஆயிரத்து 32 கேரியத்து குருத்து பக்கு 40 பேரும், 12 வயதுக்கு 12 வட்சத்து 49 ஆயிரத்து 229 பேருக்கு கூறித்து 49 ஆயிரத்து 229 பேருக்கு கூறியிரத்து 49 ஆயிரத்து 229 பேருக்கு கூறிக்கு 49 ஆயிரத்து 229 பேருக்கு கூற்புக்கு 49 ஆயிரத்து 229 பேருக்கு

'ரெம்டெசிவிர்' மருந்து கள்ளச்சந்தையில் ரு.20 ஆயிரத்துக்கு விற்பனை: கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனை டாக்டர், ஊழியர் கைது

71.8

தொற்று உறுடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 86 பேரும், தனியார் மருத்துவமனையில் 88 பேரும் என 144 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழசத்தில் இதுவரை 124 ஆயிரத்து 612 பேர் கொரோனா நோய் தொற்றால் உலிம்-சக்கும்னைர்.

கபாழந்துள்ளனர்.
கொரோனா பாடுப்பில் இருந்து தேற்று 19,112 பேர் தேற்று 'டிஸ்சார்த் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 11 வட்சத்து 9 ஆயிரத்து 450 பேர் குணம் அடைந்து உள்ளனர். நிலிச்சையில் 1 வட்சத்து 25 ஆயிரத்து 230 பேர் உள்ளனர்.

மேத்கு கூடுதல் மாவட்ட உரிமைவியல் தீதிமன்றம், உளுந்தூர்பேட்டை. E.A.11/2021

E.P.48/2020

in 0.S.220/2018 வுர்பேட்டை வட்டம்,

மேதகு சார்பு நீதிமன்றம், உளுத்தூர்பேட்டை. M.C.O.P.136/2020 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை வட்டம், எ.புத்தூர்

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்

அசா! சாவேட்டட்ட கூழூ!! டட்சை!! கட் அபளம் குறும் உறுப்பினர் CIN: 129490TN1893P.(2009903 பதிவு அனுவலகம்: 1/24, இட்சும்பு ரோடு, சீன்ம்பாக்கம், செக்கை-சை Telephone: + 91-44-2234 4747; Fax: +-914-42234 6699, Websile: www.eihassociatedhotels.in

31 மார்ச் 2021ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

			•	
		31.03.2021 முடித்த 3 மாதங்கள் (குறிப்பு 2ஐ பார்க்க)	31.03.2021 முடிந்த ஆண்டு தணிக்கை யானது	31.03.2020 முடிந்த 3 மாதங்கள் (குறிப்பு 2ஐ பார்க்க)
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வகுமானம்	4,873.55	10,444.96	7,285.90
2	வரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்களுக்கு முன்)	261.30	(3,321.93)	1,535.63
3	வரிக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்களுக்கு பின்)	(131.42)	(3,714.65)	1,535.63
4	வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அமிட்டங்களுக்கு பின்)	(95.28)	(2,674.20)	1,074.30
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்/(நஷ்டம்)	(64.76)	(2,641.37)	1,174.66
6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முக மதிப்பு ஒவ்வொன்றும் கு.10)	3,046.81	3,046.81	3,046.81
7	இதர ஈக்விட்டி. 31 மார்ச் 2021 தணிக்கை செய்யப்பட்ட பேலன்ஷீட்டில் உள்ளபடி		28,827.66	
8	வரிக்கு பின் திகர லாபத்தில் ஒரு சம பங்கு வருவாய் (முழுவதும் செலுத்தப்பட்ட சம பங்கு கு.10) (அ) அடிப்படை	(0.31)	(8.78)	3.53
Г	(பி) பலமிழந்தது	(0.31)	(8.78)	3.53

(ம்)) பலமுந்தது
குறிப்புகள்:
1. செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015, விதி 33ன் கீழ், மேற்கண்ட தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் விரியான முறையில் மட்டிக் கிகிக்குகில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் ஒரு விவர அறிக்கை கம்பெனியின் இணையதால் செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் முழு விவர அறிக்கை கம்பெனியின் இணையதால் (www.nseindia.com) மற்றும் பிஎஸ்டி விகிடேட்டின் இணையதால் (www.nseindia.com) மற்றும் பிஎஸ்டி விகிடேட்டின் இணையதால் (www.bealdia.com)ல் கட்சாது.
2. 31 மார்ச் 2021 மற்றும் 31 மார்ச் 2020 மிருந்த 3 மாதங்களுக்கான முடிவுகள் அணிக்கையான குடியின் மற்றும் 31 மார்ச் 2021 மற்றும் 31 மார்ச் 2020 மற்றும் 31 முரியின் மற்றும் 31 மார்ச் 2020 மற்றும் 31 முரியின் மற்றும் 31 மூரியின் மடியின் மட்டாத வெளியிடப்பட்ட கணக்குகள் இடையே மருடிவுகள் விரியப்பட்டன் கணிக்கை செய்யப்பட்டத் வெளியின் விரியின் விரியின்கள் விரியின் விரியின் விரியின் விரியின் விரியின் விரியின் விரியின

ெரி (ட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015-ன், விதி 29 பற்றும் விதி 47ன் படி, பளர்ச் 31, 2021 அன்று முடிமகடந்த காவர்காடு மற்றும் நிதியான்டுக்கான தனிப்ட்ட மற்றும் திடு வெற்த தனிக்கை செய்யப்ட நிதி நிலை முடிவுகள் பற்றும் திறு விழயங்களைப் பரிசிலிக்க, வே 33, 2021 வியாழக்கிறவை அன்று திறுவனை இயக்குள்ளனின் கட்டப் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு, நிறுவனத்தின் இணையதளம் www.equitas.in மற்றும் நந்த அறிவிப்பு, நிறுவனத்தின் இணையதளம் www.bseindia.com மற்றும்

Butterfly'

பட்டர்பிளை காந்திமதி அப்ளையன்சஸ் லிமிடெட்

கேட்டும் பார்க்கள் கூறி விடிய இருக்கள் குறி விடிய இருக்கள் இருக்கிய இருக்கள் இருக்கிய இருக்கள் இருக்கிய இருக்க

ள கந்திமதி அப்ளையள்சன் லிமிடெட்டுக்காக - 800 130 K.S. ரமலிருஷ்ணன் 1021 கம்பெனி செயலாளர் மற்றும் பேறு மேலாளர் (சட்டம்)

த் தன அப்போற் கைத்து அப்போத் அவரையும் மோட்டார் யாக்கு அந்த நபர் ஒருவர், 12 போல்டெகிவிர் மருத்த களை டாக்டிற் வழங்கினார். அப்போத் அவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இநல் அவர், கிண்டி கிம்ஸ் கொரோனா மருத்துவமனை மருந்தாளுனர் கார்த்தில் (27) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கார்திய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கார்திய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கார்திய வந்தது. வின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கார்திய வந்தது விருந்துக்க வந்திறுக்கு மருந்தை இருடி டாக்டர் நாமனிக்குந்தில் பெரு ஆதனை பாக்டர் நாமகத்தரம் கள்ளன் வாடுக்கு மூ.20 ஆயிரத்துக்கு விறியு கொள்ளை லாயம் சம்பாறித்திருப்பதும் தெரிய வந்தது இதையடுக்கு 2 பேரும் தை செய்யப்பட்டு திறையில் அடைக்கப்பட்டனர். படிவம் ஏ பொது அறிவிப்பு

	Oge_Aujen_s	ர விவரங்கள் -
1	Speed acases Court	pare são Billes (Implui, 1860)
,	Communicate Barmsteinia Cap	08-02-2017
1	out afterstår to blan semme Barricelopa	Alga-Orama
٠	Spus scandis Spus gacurs sist metuphicuta Surgial gacurs sist.	U74990TH2017PTC114858
•	இறவர் உள்ளின் பதிவு அனுவைக் வந்றும் மூதன்கை அலுவன் மூக்கள் (வேறு சித்தும் இருப்கே)	பதிவு அறுவகை முக்கம் புதிய கண் 18, படியும் என். 1 2வது தெரு, திருந்தி, கட்பறவி, சென்னை 600 076.
٠	Spur water fure for yetstock GA	April (20) 20.04.2021 April (20) (20) (20)
,	Seni Duer per grap griba a gitar tad	26 JASS. M. 8 2021, Proses partyring gutte Cappanings 100 parter
•	Brechess Chair Sympte Drewings Sand Symfle Court upgs topiq mir.	2 0.00 Co.co. ESSIPA-00187-P00081/2017-1511178
•	ggdir upq Grissam, Backin pun p _q anta yant upps darapsi	g), gum Ceagár 24, Bigg gad, silvenhagistő CeoQ, silvenhagistő gelyen, Ceannyajagá érit 1225 Bilandán caparandur gyahossom
10	இடைக்கப் நியன் நிறையும் கூடி பியந்தத்திற படன்படுத்த வேண்டிப் முகவி மற்றும் சினைஞ்சம்	30, இந்த நகர், விணம்குறிச்சி நேடு, விணம்குறிச்சி அஞ்சும், கோமருந்துச் 641, 935 இவெளின் பூரச்சுரின் ஒரச்சைனா
11	Cardamanna rescribes ann. A Cgg	13.06.7021
12	வடம் வழக்கிடியர்களில் வருப்புகள் படுத்தும் இருந்தால் பிக்கு 2), உப பிக்கு (44) உட்டைறு (3)ஸ் ம்ற இடைக்கல் நில்லன் நிலுண்டும் வண்டுக்காட்டது.	O-realized by the state of the
12	ஒரு வருப்பே கடல் வருக்கொள்ளில் அங்கதேவாட்ட பேற்றோக போல்ம. அடைகளும் காட்டிகட் திலை நிடிவகில் பெடிகள் (அப்போரு வருப்பேறும் 3 பெயிகல்)	G. Agraphy
14	(d) Springer i ingeles segri (d) gerislesivi, ilifilita sleecas	Web link: Minc Henry 2thi pox informationnicads

டி இளங்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பில் பாட்டிய இதியாய் இதியாக இ

	முடிந்த காலாண்டு			முடிந்த ஆண்டு	
			31.03.2020		31.03.2020
விவரங்கள்	(தனிக்கை	(தனிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தனிக்கை
	செய்தது)	செய்யாதது)	செய்தது)	செய்தது)	செய்தது)
செயல்பாடுகளில் இருந்து மொத்த வருமானம்	17.57	18.68	15.00	36.25	15.43
வரிக்கு முத்தைய திகர லாபம்/(தஷ்டம்)	(11.10)	16.57	11.23	5.47	3.78
(கிறப்பு ரகங்களுக்கு முத்தையது)					
வரிக்கு பித்தைய நிகர லாபம்/(தஷ்டம்)	(12.30)	16.57	11.23	4.27	3.78
(சிறப்பு ரகங்களுக்கு பித்தையது)					
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்	(12.30)	16.57	11.23	4.27	3.78
(காலத்திற்கான வரிக்கு பித்தைய லாபம் மற்றும் வரிக்கு					
பித்தைய இதர விரிவான வகுமானத்தை உள்ளடக்கியது)					
சம பங்கு மூலதனம் (முகமதிப்பு தலா பங்கு கு.10/-)	382.16	382.16		382.16	382.16
இதர சமம் (கடத்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட	91.31	93.28	82.79	91.31	82.79
பேலன்ஷீட்டில் குறிப்பிட்டுள்ளபடி மறுமதிப்பீட்டு					
fistalad (disers)					
ஒவ்வொன்றும் கு.10/- மதிப்புள்ள ஒரு பங்கு சம்பாத்தியம்	(0.32)	0.43	0.29	0.11	0.10
(அசாதாரண அயிட்டங்களுக்கு முன் மற்றும் பின்)					
அடிப்படை மற்றும் பலமிழத்தது					
இபிஎஸ் (வருடாந்திரம் அல்ல)					